

வரைவு

நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை

விதிகள் ,2019

பெருநகர சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சி
நெகிழி கழிவுகள் மேலாண்மை வரைவு துணை விதிகள் ,2019

மத்திய அரசு, சுற்றுதழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 (1986 ஆம் ஆண்டின் 29 வது சட்டம்)ன் பிரிவு 6,8 மற்றும் 25ன் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நெகிழி கழிவுகள் மேலாண்மையினை முறைப்படுத்த நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ இயற்றியுள்ளது.

நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ன் பிரிவு 6 (4)ல், நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ல் சொல்லப்பட்டுள்ள வழிவகைகளை உள்ளடக்கி துணை விதிகளை உருவாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள பொறுப்பினை நிறைவேற்ற பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர மாநகராட்சி சட்டம் 1919ன், பிரிவு 349ன் கீழ் இந்த துணை விதிகளை இயற்றுகிறது.

இந்திய அரசு, தமிழக அரசு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் சட்டங்களின்படி அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நெகிழி தொடர்பான திருத்தத்தங்கள் மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் துணை விதிகள் கட்டுப்படுத்தும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகள் 2019

1. **தலைப்பு:** இது பெருநகர சென்னை மாநகராட்சி நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகள், 2019 என்று அழைக்கப்படும்.
2. **துணை விதிகளின் வரையறை:** இந்த துணை விதிகள், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும், உற்பத்தி செய்வவர்களுக்கும், தயாரிப்பவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும், முகவர்களுக்கும், இறக்குமதி செய்பவர்களுக்கும் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்கும் பொருந்தும்.
3. **சொற்பொருள் விளக்கம்:** துணை விதிகள் மற்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விளக்கம் கூறப்படாத சொற்களுக்கு, அச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் அவைகளுக்கு வேறு பொருள் கொள்ளத்தக்க வேண்டியிருந்தாலன்றி சென்னை மாநகர மாநகராட்சி சட்டம் 1991ல் சொல்லப்பட்டுள்ள பொருள் கொள்ளப்பட வேண்டும்.
 - (1) "சட்டம்" என்பது சுற்றுதழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 (1986 ஆம் ஆண்டின் 29வது சட்டம்) என்று பொருள்படும்;
 - (2) "மாற்று உபயோகம் " என்பது வளர்ச்சியினை உயர்த்துவதற்காக ஒரு பொருள் அதற்கான பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் வேறொரு பயன்பாட்டிற்கும் ஏற்றது.

- (3) “வணிகச் சின்ன உரிமையாளர் ” என்பவர் ஒரு பொருளை பதிவு செய்யப்பட்ட வணிக சின்னத்தில் விற்பனை செய்யும் ஒரு நபர் அல்லது நிறுவனத்தைக் குறிக்கும்;
- (4) “ பெருமளவு குப்பை உருவாக்குபவர்கள்” மத்திய அரசாங்க துறைகள் அல்லது அதனை சார்ந்த நிறுவனங்கள் , மாநில அரசாங்க துறைகள் அல்லது அதனை சார்ந்த நிறுவனங்கள் , நகராட்சி மற்றும் நிர்வாக துறைகள், பொதுதுறை நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் , வணிக நிறுவனங்கள், சந்தைகள், வழிபாட்டுஇடங்கள், உள் அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய அனைத்து வித கட்டிடங்களிலும் ஒருநாளைக்கு 100 கிலோவிற்கு மேல் கழிவுகளை உருவாக்குபவர்கள் .
- (5) “துணை விதிகள்” என்பது பெருநகர சென்னை மாநகராட்சியின் நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகள். 2019ஆ குறிக்கும்;
- (6) அ. “பொருட்களை எடுத்து செல்லும் பை” என்பது, பொருட்களை எடுத்துச் செல்ல அல்லது பொருட்களை பிரித்து வைக்க நெகிழியால் தயார் செய்யப்பட்டு கையில் எடுத்துச் செல்லும் பை எனப் பொருள்படும். ஆனால் பொருட்கள் நிரப்புவதற்கு முன்னர் அப்பொருட்களை சிப்பமிட பயன்படுத்தப்படும் பைகள் இதில் உள்ளடங்காது. மேற்கணும் பைகள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை (EC2) 25.06.2018 நாளிட்ட அரசாணை எண்,G.O (MS) No.84 ன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.
- ஆ.“பொருட்களை எடுத்து செல்லும் பை” என்பது, பொருட்களை எடுத்துச் செல்ல அல்லது பொருட்களை பிரித்து வைக்க மக்கக் கூடிய மாற்றக்கூடிய நெகிழிப் பொருளால் செய்யப்பட்ட கையில் எடுத்துச்செல்லும் ஒரு பை என்று பொருள்படும் ஆனால் பொருட்கள் நிரப்புவதற்கு முன்னர் அப்பொருட்களை சிப்பமிட பயன்படுத்தப்படும் பைகள் இதில் உள்ளடங்காது. மேற்கண்ட பைகள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- (7) “வியாபாரசரக்கு”என்பது வாங்கக்கூடிய அல்லது விற்கக்கூடிய உறுதியான பொருள் மற்றும் சந்தை படுத்தக்கூடிய அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியதாகும்.
- (8) “மக்கக்கூடிய நெகிழிகள்” என்பது உயிரியல் ரீதியாக மக்கும் போது கரியமில வாயு , நீர், கனிம சேர்மங்கள் மற்றும் உயிர்வளங்களை பிற அறியப்பட்ட உரம் பொருட்களை ஒத்த விகிதத்தில் வழங்கும் நெகிழிகள் ஆகும். மேலும் அதில் பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட மரபுசார் நெகிழிகள் சேராது. மேலும் அதில் கண்ணுக்கு தெரியும் அல்லது வேறுபடுத்தி பார்க்கக்கூடிய அல்லது நச்சுத்தன்மையுடைய பொருட்கள் எஞ்சியிருக்கக் கூடாது;
- (9) “ஒப்புதல்” என்பது சம்மந்தப்பட்ட மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் ஒரு வசதியினை நிறுவ மற்றும் இயக்க, தண்ணீர் (மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும்

கட்டுப்பாடு) சட்டம், 1974 (1974 ஆம் ஆண்டின் 6வது சட்டம்) மற்றும் காற்று (மாசுபடுவதை தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 (1981 ஆம் ஆண்டின் 14வது சட்டம்) ன் படி வழங்கப்படும் ஒப்புதல் என்று பொருள்படும்;

- (10) "கூறுகளாக பிரிதல்" என்பது ஒரு பொருள் தன் இயல்பான தன்மையிருந்து மிகச் சிறிய கூறுகளாக சிதைந்து பிரிதல் என்று பொருள்படும்;
- (11) "சக்தி மீட்டெடுத்தல்" என்பது திடக்கழிவுகளிலிருந்து எரித்தல், வளி மயமாக்கல், வெப்ப சிதைவு, காற்றில்லா செரிவு மற்றும் நிலப்பரப்பு எரிவாயுமீட்டி ஆகிய பல்வேறு முறைகள் மூலம் பயனுள்ள பொருட்களான வெப்பம், மின்சாரம் மற்றும் எரி பொருட்கள் பெறுவது.
- (12) "நிகழ்ச்சி" என்பது விழா, கொண்டாட்டங்கள், கூட்டங்கள், பேரணிகள், நடைபயணம், திறந்த வெளி திரையரங்க நடவடிக்கைகள், பொது இடங்களில் திரைப்படம் எடுத்தல் ஆகிய காரணங்களுக்காக கூடும் எந்த ஒரு கூட்டத்தையும் குறிக்கும்;
- (13) "தயாரிப்பாளரின் விரிவுபடுத்தப்பட்ட பொறுப்பு" என்பது தயாரிப்பு பொருட்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்களின் ஆயுட்காலம் முடியும் வரை சுற்றுதழுவலுக்கு ஏற்றவகையில் சிறப்பாக மேலாண்மை செய்ய தயாரிப்பாளருக்கு உண்டான பொறுப்பு என்று பொருள்படும்;
- (14) "உணவு பொருட்கள்" என்பது உண்பதற்கு தயார்நிலைகள் உள்ள உணவு தயாரிப்புகள், விரைவு உணவுகள், பதனிடப்பட்ட அல்லது சமைக்கப்பட்ட திரவ நிலையில் உள்ள, தூளாக உள்ள, திட அல்லது பாதி திட நிலையில், உள்ள சமைத்த உணவுகள் என்று பொருள்படும்;
- (15) "வசதி" என்பது, நெகிழி கழிவுகளை சேகரிக்க, சேர்த்து வைக்க, மறுசுழற்சி செய்ய, பதனிட மற்றும் இறுதியாக நெகிழி கழிவுகளை அகற்றப்படும் வளாகத்தை குறிக்கும்;
- (16) "இறக்குமதியாளர்" என்பவர் இறக்குமதி செய்பவர் அல்லது இறக்குமதி செய்ய உத்தேசம் கொண்டுள்ளவர் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி அடையாள எண் ஒன்றினை கொண்டுள்ளவர் ஆனாலும் அவர்கள் அதிலிருந்து விலக்கு அளிக்கபடவிட்டால் அவர்களும் இதில் அடங்குவார்.
- (17) "நிறுவன கழிவுகளை உருவாக்குபவர்கள்" என்பவர்கள், இதற்கான கட்டிடங்களை கொண்டுள்ளவரான மத்திய அரசு துறைகளின் அலுவலக கட்டிடங்கள், மாநில அரசு அலுவலக கட்டிடங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அலுவலக கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் அல்லது பிற கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி கற்கும் இடங்கள் மற்றும் அமைப்புகள், கல்விக்கழகங்கள், உணவு விடுதிகள், உணவுக் கூடங்கள், அடுக்குமாடி வியாபார கட்டிடங்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் ஆகியவைகளைக் குறிக்கும்;
- (18) "உள்ளாட்சி அமைப்பு" என்பது நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகளின் நோக்கத்திற்காக "உள்ளாட்சி அமைப்பு" என்றால் பெருநகர சென்னை மாநகராட்சியினை குறிக்கும்.

- (19) "தயாரிப்பாளர்" என்பவர் நெகிழி மூலப்பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள மற்றும் நெகிழி பொருட்களை தயாரிக்கும் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தை உள்ளடக்கியது.
- (20) "பன்னடுக்கு சிப்பமிடல்" என்பது பொருட்களை சிப்பமாக கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருளையும் குறிக்கும். நெகிழியினை முக்கியமான அடுக்காகவும், அத்துடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, காகிதம், காகித அட்டை, நெகிழி பொருட்கள், உலோக அடுக்குகள் அல்லது அலுமினிய தாள்கள் போன்ற வேறு பல பொருட்களை கொண்ட நெகிழி இழைக்கப்பட்ட அல்லது பிற பொருட்களுடன் சேர்ந்துள்ள அடுக்குகளாகவும் இருக்கலாம்;
- (21) "தொந்தரவு கண்டறிவாளர்கள்" என்பவர் ஆணையரால் நியமனம் செய்யப்பட்ட, பொதுமக்களுக்கு நெகிழிக்கழிவு மேலாண்மை சம்பந்தமாக தொல்லை பயக்கும் செயல்கள் மற்றும் இன்ன பிறவற்றை கண்டறியும் மாநகராட்சி பணியாளர்களைக் குறிக்கும்;
- (22) "நெகிழி" என்பது பாலி எத்திலீன் டெரிப்தலேட், உயர் அடர்த்தி கொண்ட பாலிஎத்திலீன், வினயல், குறைந்த அடர்த்தி பாலிஎத்திலீன், பாலிப்ராப்பிலீன், பாலிஸ்டைரின், ரெசின், அக்ரிஅலாநைட் ரைல் புட்டாடைன் ஸ்டைரின். பாலிஎத்திலீன் ஆக்ஸைட், பாலிகார்பனேட், பாலிபுட்டைலீன் டெரிப்தலேட் போன்ற பாலிமெர் பொருளை அதிக அளவில் கொண்ட பொருள் என்று பொருள்படும்;
- (23) "நெகிழி தாள்" என்பது நெகிழியினால் செய்யப்பட்ட தாள் என்று பொருள்படும்; மேற்கண்ட பொருள் 25.06.2018 நாள்ிட்ட சுற்றுச்சூழல் மற்றும் வணத்துறை (EC2) ன் அரசாணை எண், G.O (MS) No.84 ன் மூலமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
- (24) "நெகிழி கழிவுகள்" என்பது பயன்பாட்டிற்கு பிறகு தூக்கியெறியப்பட்ட அல்லது அதன் உத்தேச பயன்பாடு முடிவடைந்த பிறகு தூக்கியெறியப்பட்ட நெகிழி என்று பொருள்படும்;
- (25) "குறித்த அதிகார அமைப்பு" என்பது நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016, உட்கூறு 12ல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகார அமைப்பையும் மற்றும் ஆணையர் பெருநகர சென்னை மாநகராட்சியினையும் குறிக்கும்;
- (26) "தயாரிப்பாளர்" என்பவர் பொருட்களை எடுத்து செல்லும் நெகிழி பை அல்லது நெகிழி தாள் போன்ற பன்னடுக்கு சிப்பங்களை உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் நபர்களை குறிக்கும், மேலும் நெகிழி தாள் அல்லது அது போன்ற பொருட்களை, அல்லது நெகிழி தாளினால் செய்யப்பட்ட உறை, அல்லது பன்னடுக்கு சிப்பங்களை தயாரிக்கும் அல்லது பொருட்களை மூடி கட்டும் செயலில் ஈடுபட்டுள்ள தொழிலகங்கள் மற்றும் தனி நபர்களையும் குறிக்கும்.
- (27) "மறுசுழற்சி" என்பது தரம் பிரிக்கப்பட்ட நெகிழி கழிவுகளை புதிய உற்பத்தி பொருளாகவோ அல்லது புதிய உற்பத்திப் பொருளை தயாரிக்கும் மூலப்பொருளாகவோ மாற்றும் செயல்முறை என்று பொருள்படும்.

(28) "பதிவு செய்தல்" என்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி, அல்லது சட்டபூர்வமான சம்பந்தப்பட்ட அதிகார குழுமம் ஆகியவைகளிடம் பதிவு செய்தல் என்று பொருள்படும்.

(29) "தெரு வியாபாரி" என்ற சொல்லிற்கு தெருவியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெரு வியாபாரத்தை முறைபடுத்துதல் சட்டம்), 2014 (2014 ஆம் ஆண்டின் 7வது சட்டம்), பிரிவு 2, துணைப் பிரிவு (1)ல் உட்கூறு (1)க்கு சொல்லப்பட்டுள்ள பொருள்கொள்ளப்பட வேண்டும்;

(30) "ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் மற்றும் தூக்கி எறியப்படும் நெகிழிகள்:

"25.06.2018 அரசாணை எண் 84 ன் படி சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் மூலம் தடை செய்யப்பட்ட நெகிழிகளான ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் மற்றும் வீசப்படும் நெகிழிகள் என்பது அனைத்து தடிமன்கள் கூடிய நெகிழி கைப்பைகள் அல்லது நெகிழி கொடிகள், உணவு சிப்பங்கள், , நெகிழிதட்டுகள், நெகிழியால் பூசப்பட்ட தேநீர் கிண்ணம் மற்றும் நெகிழிகிண்ணம், நீர் நிரப்பப்பட்ட சிப்பம் மற்றும் சிறுகட்டு, நெகிழி உறிஞ்சிகுழல் ஆகும். தடை செய்யப்பட்ட நெகிழிகள் பின்வருமாறு குறிக்கப்படுகின்றன.

1. உணவுப்பொருட்களை மூட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் உணவு மேசைகள் மீது விரிக்கப்பயன்படும் பிளாஸ்டிக் விரிப்பான்கள்,

(அ) உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை

(ஆ) உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழி தாள்

2. பிளாஸ்டிக் தட்டுகள்,

(அ) தெர்மக்கோல் தட்டுகள்

(ஆ) நெகிழி பூசப்பட்ட காகித தட்டுகள்

3. பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட/ஒட்டப்பட்ட தேநீர் குவளைகள்,

(அ) நெகிழி பூசப்பட்ட காகித குவளைகள்

(ஆ) நெகிழி தேநீர் குவளைகள்

(இ) நெகிழி குவளைகள்

(ஈ) தெர்மோகோல் குவளைகள்

4. நீர் நிரப்ப பயன்படும் பைகள் / பொட்டலங்கள்

5. நெகிழியாலான உறிஞ்சு குழல்கள்

6. பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள்

(அ) பிளாஸ்டிக் கைப்பைகள் - எவ்வித தடிமனாக இருப்பினும்,

(ஆ) நெகிழி பூசப்பட்ட பைகள்

(இ) நெய்யாத நெகிழிப்பைகள்

- (31) “புத்தம் பதிய நெகிழி” என்பது இதற்கு முன்னால் பயன்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத மற்றும் தேவையற்றது என்று களையப்படாத மற்றும் பிற கழிவுகளோடு கலக்கப்படாத நெகிழி பொருளைக் குறிக்கும்;
- (32) “கழிவுகளை உருவாக்குபவர்” என்பவர், கழிவுகளை உருவாக்கும் ஒவ்வொரு நபர் அல்லது குழுவாக உள்ள நபர்கள், நிறுவனம், குடியிருப்பு கட்டடங்கள், வணிக அமைப்புகள், இந்திய ரயில்வே, விமான நிலையம், கப்பல் நிறுத்தும் இடம், துறைமுகம், இராணுவம் உள்ளிட்ட மற்றும் வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் நெகிழி கழிவுகளை உருவாக்குபவர்கள்.
- (33) “கழிவுகள் மேலாண்மை” என்பது நெகிழி கழிவுகளை, சேகரித்தல், சேர்த்து வைத்தல், போக்குவரத்து செய்தல், அவைகள் சேகரமாகும் அளவினை குறைத்தல், மறு உபயோகத்திற்கு உட்படுத்துதல், மீட்டெடுத்தல், மறுசுழற்சி செய்தல், உரமாக்குதல் அல்லது சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக அவைகளை இறுதியான களைதலுக்கு உட்படுத்துதல் என்று பொருள்படும்;
- (34) “கழிவுகளை மீட்டெடுப்போர்” என்பவர் தானாக முன் வந்து அங்கிகரிக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது முகவர்கள் மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களுக்கு உதவும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை குறிக்கும்.

4. ‘நிபந்தனைகள்’

(1) நெகிழி பயன்படுத்தும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் விநியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அ. நெகிழி பைகள் இயற்கையான வண்ணத்தில், எந்த ஒரு சாயமும் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும் அல்லது இந்திய தரநிர்ணயத்தின் IS 9833 : 1981,ல் “உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவைகளை வைக்கவுள்ள நெகிழி பொருட்களுக்கான சாயங்கள் மற்றும் நிரமளிப்பான்கள் என்ற தலைப்பின் கீழ் பட்டியலில் சொல்லப்பட்டுள்ளவாறு சாயங்கள் அல்லது நிறமளிப்பான்களை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட வேண்டும். மேலும் அவ்வப்போது அந்த அட்டவணையில் செய்யப்படும் திருத்தங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஆ. மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், தயார்நிலையில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் பாணங்களை

சேர்த்து வைக்கவோ. எடுத்துச் செல்வதற்கோ, பிரித்து வைப்பதற்கோ அல்லது சிப்பமாக கட்டி வைப்பதற்கோ பயன்படுத்தக்கூடாது.

இசிப்பமிட பயன்படுத்தப்படும், சிப்பத்தின் உள்பகுதியாக பயன்படுத்தாத அல்லது நெகிழி தாளினால் செய்யப்பட்ட உறை, பன்னடுக்கு நெகிழி தாள், அல்லது சிப்பத்தின் மேற்புறம் கட்டுவதற்கு பயன்படும் நெகிழி ஐம்பது மைக்ரான் கனத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது. ஆயினும் அது உற்பத்திக் பொருளின் செயல்பாட்டினை குறைக்குமாயின் அதற்கு விதிவிலக்கு உண்டு.

ஈ.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் முறையான அங்கீகாரம் பெற்றிராத உற்பத்தியாளர்கள் நெகிழி பொருளை மூலப்பொருளாக பயன்படுத்தவோ அதனை விற்கவோ, வழங்கவோ, விநியோகிக்கவோ ஏற்பாடு செய்து தரக்கூடாது.

உ.குட்கா, புகையிலை மற்றும் பான்மசாலா ஆகியவற்றை நெகிழியினால் செய்யப்பட்ட உறைகளை சேமிக்கவோ, சிப்பமிடவோ, விற்பனை செய்வதற்கோ பயன்படுத்தக் கூடாது.

ஊ. வினயல் ஆசிடேட்-மேலீக் ஆசிட்-வினயல் க்ளோரைட் கோபாலிமரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எந்த ஒரு வடிவத்திலும் உள்ள நெகிழி பொருளும், குட்கா, புகையிலை மற்றும் பான்மசாலா ஆகியவற்றை சிப்பமாக கட்டுவதற்கு சிப்ப பொருளாக பயன்படுத்தப்படக் கூடாது.

எ.நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்வது, இந்திய தரம் IS 14534 : 1998 ன்படி நெகிழியினை மறுசுழற்சி செய்வதற்கான வழிகாட்டல்கள் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளவாறு இருக்க வேண்டும்.

ஏ.மக்கக்கூடிய நெகிழியினால் உருவாக்கப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் நெகிழி பைகளுக்கு அவைகள் இருக்க வேண்டிய தடிமன் குறித்த வழிவகைகள் பொருந்தாது. உரமாகக்கூடிய நெகிழியினால் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் நெகிழி பைகளின் தரம் இந்திய தரம் IS 17088 : 2008 ல் திருத்தம் செய்யப்பட்ட உரமாகக்கூடிய நெகிழி பைகளுக்கான தொழில் நுட்ப விவரங்களின்படி இருக்க வேண்டும். உரமாகக்கூடிய நெகிழியிலிருந்து தயாரிக்கப்படும் நெகிழி பை உற்பத்தியாளர்கள் அவற்றை விற்பனை செய்வதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் / தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சான்றிதழ் பெற வேண்டும்.

5. நெகிழி கழிவுகள் மேலாண்மை:-

(1) நெகிழி கழிவுகள் மேலாண்மை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆட்சி அதிகார வரம்பிற்குள் கீழ்வருமாறு இருக்க வேண்டும்-

அமறுசுழற்சி செய்ய இயலும் நெகிழி கழிவுகள் பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் சென்றடைய ஒரு வழிமுறையினை ஏற்படுத்த வேண்டும். மேலும் நெகிழி மறுசுழற்சியானது இந்திய தரம் IS 14534: 1988-ல் நெகிழியினை மறுசுழற் செய்தல் என்ற தலைப்பின் கீழ், அவ்வப்போது செய்யப்படும் திருத்தங்களுக்கு உட்பட்டும் வழிகாட்டுதல்களின் படியும் இருக்க வேண்டும்.

ஆ. மறுசுழற்சி செய்யமுடியாத நெகிழி கழிவுகள் , எரிபொருள் ஆலை / சிமெண்ட் ஆலை / வெப்பச்சிதைவு ஆலை அல்லது பல்வேறு தொழில் நுட்பங்களுக்காக அனுப்பப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரநிலை மற்றும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இ.பெருநகர சென்னை மாநகராட்சி நெகிழி கழிவுகளை பயன்படுத்த (முக்கியமாக மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழிகள்), இந்திய சாலை காங்கிரஸின் வழிகாட்டல்களின்படி சாலைகளை அமைப்பதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

ஈ.மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டுதல்களின்படி அனல்சார் முறையில் தயாரிக்கப்படும் நெகிழி கழிவுகள். பதனிடுதலுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியான தீர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

உ.நெகிழி கழிவுகளை மறுசுழற்சி அல்லது பதனிடுதல் செயல்பாட்டில் பயன்படாத நெகிழி கழிவுகள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன் படி, அவ்வப்போது அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு ஏற்றவாறு இறுதியான வெளியேற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

6. பெருநகர சென்னை மாநகராட்சியின் பொறுப்புகள்:-

(1) நெகிழி கழிவுகளை தரம்பிரித்தல், சேகரித்தல், சேமித்தல் , போக்குவரத்து , பதப்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை சொந்தமாகவோ அல்லது முகமை அமைப்புகளின் மூலமாகவோ, உட்கட்டமைப்பு வசதியினை அபிவிருத்தி செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி பொறுப்பு கொண்டவர்களாவார்கள்.

2. பெருநகர சென்னை மாநகராட்சி கழிவு மேலாண்மை அமைத்தல் , செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் மற்றும் எளிமையான செயல்பாடுகளைச் மேற்கொள்ள கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-

அ.நெகிழி கழிவுகளை தரம்பிரித்தல், சேகரித்தல், சேமித்தல், போக்குவரத்து செய்தல், பதப்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்தல்;

ஆ.இந்த செயல்பாட்டு முறையின் போது சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாது இருப்பதை உறுதி செய்தல்;

இ.மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழி கழிவுகள் மறுசுழற்சியாளர்களை சென்றடைய வழிவகை ஏற்படுத்துவதை உறுதி செய்தல்;

ஈ. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு இணங்க மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழி கழிவுகளை பதனிடலுக்கு மற்றும் அகற்றுவதை உறுதி செய்தல்;

உ.பங்குதாரர்களிடம் அவர்களின் பொறுப்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்;

ஊ.கழிவுகளை சேகரிப்பவர்களுடன் சேர்ந்து செயல்படும் குடிமை சங்கங்கள் அல்லது குழுக்களை ஈடுபடுத்துதல்; மற்றும்

எ.நெகிழி கழிவுகள் திறந்தவெளிகளில் எரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்;

(3) பெருநகர சென்னை மாநகராட்சி நெகிழி கழிவுகள் முறைபடுத்த உற்பத்தியாளர்கள் உதவியுடன் நெகிழி மேலாண்மை விதிகள் 2016, ல் அவ்வப்போது விதிமுறை திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.

(4) பெருநகர சென்னை மாநகராட்சி முயற்சி மற்றும் ஊக்குவிக்க கீழ்க்கண்ட நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

(அ) நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016 மற்றும் அதன் துணை விதிகள் செயல்படுவதற்கும், நெகிழியை ஒழிக்கவும் சிவில் சமூக அமைப்பை உட்படுத்தலாம்

(ஆ) திடக்கழிவுகள் தரம் பிரிக்க சுய உதவி குழுக்களை ஈடுபடுத்தலாம். தொழில் நுட்ப வழிகாட்டுதலின் நோக்கத்திற்காகவும் மற்றும் பொருத்தமான அமைப்பின் மூலம் செயல்படுத்துவதற்கும் இக்குழுக்களை ஊக்கப்படுத்தலாம்.

(5) சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்படாத வார்டுகளில் உள்ள குடிசை பகுதிகளை தத்தெடுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை மேம்படுத்த அந்தந்த வார்டுகளில் தகுதி வாய்ந்த சமூக அடிப்படையிலான அமைப்புகள்/ அரசு சாரா அமைப்புகள் / தன்னார்வ சேவை அமைப்பு / சுய உதவி குழுக்கள் அல்லது சட்டபூர்வமாக உள்ள பிற அமைப்புகளின் உதவியுடன் செயல்படலாம்.

(6) குடிசை பகுதிகளை தத்தெடுக்கும் திட்டத்தில் பங்கேற்கும் CBO's இணைந்து பொது பிரதிநிதி, குடிமக்கள் அமைப்பு, அரசாங்க அமைப்புகள், பெரு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை சமூக அடிப்படையிலான சங்கங்களுடன் இணைந்து குடிசை பகுதியின் உட்கட்டமைப்புகளை தூய்மைப்படுத்த அவ்வப்போது தூய்மை இயக்கங்களை மேற்கொள்ளலாம்.

7. கழிவுகளை உருவாக்குபவர்களின் பொறுப்பு

(1) கழிவுகளை உருவாக்குபவர்களின் பொறுப்புகளாவது

அ) அரசாணை எண் (84) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் (EC2) மூலம் கூறப்பட்டுள்ள நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

ஆ) திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை விதிகள், 2016 ன்படியும் அவ்வப்பொது இவ்விதிகளில் செய்யப்படும் திருத்தங்களுக்கு இணங்கவும் நெகிழி கழிவுகள் உருவாவதை குறைப்பதற்கும் மற்றும் நெகிழி கழிவுகளை அந்தந்த இடத்திலேயே பிரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இ) நெகிழி கழிவுகளை தூக்கி எரிதல் அல்லது எரித்தல் கூடாது. நெகிழி கழிவுகளை அந்தந்த இடத்திலேயே பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியிடம் அல்லது அவர்கள் மூலம் நியமிக்கப்பட்ட முகமை அமைப்புகளிடம் அல்லது பதிவுபெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

(2) நெகிழி கழிவுகளை உருவாக்கும் அனைத்து நிறுவன உற்பத்தியாளர்களும் அவ்வப்பொது திருத்தப்படும், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 ன்படி அவர்கள் உருவாக்கிய கழிவுகளை பிரித்து சேமித்து வைத்தும் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட நெகிழி கழிவுகளை பதனிடும் நிலையம் அல்லது நெகிழி கழிவுகளை அகற்றும் வசதி கொண்ட நெகிழி கழிவுகளை குவிக்கும் மையங்களில் நேரடியாக அல்லது வேறு அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் வாரம் ஒருமுறை, புதன் கிழமை அல்லது வேறு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வப்பொது குறிப்பிட்டபடி ஒப்படைத்தல் வேண்டும்.

(3) கழிவு உருவாக்குபவர்கள் அனைவரும் நெகிழி கழிவுகளுக்கான ஒருங்கிணைந்த பயனீட்டாளரின் தொகையை செலுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2018 ன் படி கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

(4) திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு மனிதரும் நிகழ்வின் போது நெகிழியை பயன்படுத்தி உணவு பொருட்களை கட்டுதல் அல்லது பன்னடுக்கு சிப்பங்களில் உருவாகும் கழிவுகளை பிரித்து தங்களாகவே அந்த நிகழ்வின் போது தங்களை ஈடுபடுத்தி நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்த பொறுப்பேற்க வேண்டும். மேலும் திறந்த பொது இடங்களில் நிகழ்வுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பயனீட்டாளர் கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2016 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2018 ன் படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

(5) அனைத்து பெருமளவு கழிவுகளை உருவாக்குவர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கிகரிக்கப்பட்ட தலைகீழ் விற்பனை இயந்திரம் (Reverse Vending Machine), PET பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கான முறையை நிறுவவும் மற்றும் பாரமாரிப்பு செய்யவேண்டும். இல்லையெனில் அட்டவணை / ல் குறிப்பிட்ட படி அபராதம் விதிக்கப்படும்.

8. தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மற்றும் வணிகச்சின்ன உரிமையாளர்களின் பொறுப்புகள்:-

1) பயன்படுத்தப்பட்ட பன்னாட்டுக்கு நெகிழி உறைகள் அல்லது பைகள் அல்லது சிப்பப் பொருட்களை சேகரிப்பது அப்பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகச்சின்ன உரிமையாளரின் முதன்மையான பொறுப்பாகும். அவர்களின் தயாரிப்பு பொருளின் காரணமாக உருவாகும் நெகிழி கழிவுகளை அவர்கள் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் ஒரு வழிமுறையினை உருவாக்குவது அவசியமாகும். நெகிழி கழிவுகளை சேகரிக்கும் திட்டம் ஒன்றினை அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு ஒப்புதலை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டும். இந்த துணை விதிகள் வெளியிடுவதற்கு முன்னால் ஏற்கனவே ஒப்புதலை அந்த துணை விதிகள் வெளியிட்ட நாளிலிருந்து ஓரண்டுக்குள் அந்த திட்டத்தை சமர்ப்பித்து அதை அமல்படுத்த வேண்டும்.

2) தயாரிப்பாளர்கள் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட நெகிழி சேகரிப்பு முறைக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, இந்த துணை விதிகள் '2019 அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

(3) மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது சக்தி மீட்டெடுக்க முடியாத அல்லது மாற்று பயன்பாடு இல்லாத நெகிழியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக் கூடாது.

(4) அனைத்து தயாரிப்பாளர்களும் நெகிழிகளை உற்பத்தி செய்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

(5) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பதிவு செய்யாத எந்த ஒரு தயாரிப்பாளரும் நெகிழி மற்றும் பன்னாட்டுக்கு நெகிழி மூலம் பொருட்களை சிப்பமிட பயன்படுத்தக் கூடாது.

9. மக்க கூடிய நெகிழிபொருட்களுக்கான நெறிமுறை:-

இந்திய தரத்தின் நெறிமுறைகளின்படியும் துணை விதிகளின் அட்டவணை III ல் உள்ளவாறும் நெகிழி பொருட்களின் சிதைவு மற்றும் சிதைவின் அளவை தீர்மானித்தல் வேண்டும்.

10. குறியிடுதல் மற்றும் அச்சிடுதல்:-

(1) பொருட்களை எடுத்துச் செல்லும் நெகிழி பையிலும் மற்றும் பன்னடுக்கு சிப்பத்திலும், கீழ்வரும் தகவல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும்: பிற மொழிகளிலும் தேர்வரிமையாக அச்சிடலாம் இதன் விவரம்.

(அ) பன்னடக்கு சிப்பப் பொருட்களுக்கு உற்பத்தியாளரின் பெயர், பதிவு எண் குறிப்பிட வேண்டும்.

(ஆ) மக்கும் வகையிலான பொருட்கள் எடுத்துச் செல்லும் நெகிழி பைகளை பொருத்தவரையில் உற்பத்தியாளரின் பெயர் மற்றும் சான்றிதழ் எண் [துணை விதி 4(ஏ)] குறிப்பிட வேண்டும்.

(2) மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியினால் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்கள் எடுத்துச் செல்லும் பையிலும் "மறுசுழற்சி செய்யக்கூடியது" என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்த பொருட்கள் எடுத்துச் செல்லும் பைகள் இந்திய தரம் IS அல்லது ISO 17088: 2008-ல் "நெகிழிகளை மறுசுழற்சி செய்வதற்கான வழிகாட்டிகள்" என்ற தலைப்பின் கீழ் சொல்லப்பட்டுள்ளபடி இருக்க வேண்டும் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பெறப்பட்ட உரிமம் எண் குறிப்பிட வேண்டும்.

11. தயாரிப்பாளர்கள், மறுசுழற்சி செய்வவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், பதிவு:-

1. பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு பெறாமல் மக்கும் தன்மையுடைய நெகிழி கைப்பைகள் மற்றும் பன்னடுக்கு சிப்பங்கள் தயாரிக்கக் கூடாது.

12. சில்லரை விற்பனையாளர் மற்றும் தெரு வியாபாரிகளின் பொறுப்புகள்:-

(1). சில்லரை விற்பனையாளர் மற்றும் தெரு வியாபாரிகள் நெகிழி கழிவு மேலாண்மை விதிகள், 2016 மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ல் பரிந்துரைத்துள்ளபடி பொருட்களை எடுத்துச் செல்லும் நெகிழி பைகள் அல்லது பன்னடுக்கு நெகிழிச் சிப்பப்பொருள்கள் மீது பெயரிடப்படாமல் அல்லது குறியிடப்படாமலிருந்தால் நுகர்வோர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யவோ வழங்கவோ பயன்படுத்தக் கூடாது.

(2) ஒவ்வொரு சில்லறை விற்பனையாளரும் அல்லது தெரு வியாபாரியும் இந்த துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ளவாறு பொருட்கள் எடுத்துச் செல்லும் நெகிழி பைகள் அல்லது பன்னடுக்கு சிப்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்படாமலும், குறியிடப்படாமலும் மற்றும்

அச்சிடப்படாமலும் பொருட்களை வழங்கினால் அல்லது விற்றால், அவர்கள் இந்த துணைவிதிகளில் அட்டவணை-1ல் குறிப்பிடப்பட்ட அபராதத் தொகையினை செலுத்துவதற்குரியவர்கள் ஆவார்கள்.

13. துணை விதிகள் மீறப்படுதலுக்கான அபராதங்கள்:

1. துணை விதிகள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு விதிகளை பழகுவதற்கும்/விழிப்புணர்வுக்காகவும் அனுமதிக்கப்பட்ட செய்ய வேண்டும். இதன் பின்னர் துணை விதிகளை மீறனால், ஒவ்வொரு விதி மீறலுக்கும் அபராத அட்டவணையில் (அட்டவணை-1) சொல்லப்பட்டுள்ளவாறு அபராதம் விதிக்கப்படுவதற்கு உரியதாகும். இதில் எந்த ஒரு துணைவிதியினையும் அடுத்தடுத்து மீறினால், ஒவ்வொரு விதி மீறல் குற்றத்திற்கும் அபராதத்தொகை குறைந்தபட்சம் இரண்டு மடங்கு முதல் அதிகபட்சமாக பத்து மடங்கு வரை ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும்.
2. துணை விதிகளை மீறியதற்காக அட்டவணை-11ல் சொல்லப்பட்டுள்ள அபராதத் தொகையினை செலுத்த தவறிய குற்றித்திற்காக , அவர் மீது மாநகர காவல் சட்டம் மற்றும் மாவட்ட காவல் சட்டம்/இந்திய தண்டனை சட்டம்/மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

14. பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவுகளின் அமலாக்க வழிமுறை:

- (1) நெகிழி கழிவு உருவாக்குபவர்களுக்காக, நெகிழி கழிவு மேலாண்மை தொடர்பான துணை விதிகளை அமல்படுத்துவதற்கான அதிகாரம் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி அவர்களுக்கு உள்ளது.
- (2) பெருநகர சென்னை மாநகராட்சி அதிகார வரம்பின் பிராந்திய எல்லைக்குள் இத்துணை விதியை அமல்படுத்த துணை ஆணையர் அவர்களின் கலந்தாலோசனை பெற்று ஆணையர் பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் செயல்படலாம்
- (3) துணை விதிகள் அமல்படுத்திய நாளிலிருந்து எந்த நேரத்திலும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது ஆணையரால் அங்கரிக்கப்பட்ட அதிகாரிகளால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து இத்தடைகளை மீறுபவர்கள் மீது நெகிழி மேலாண்மை துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ள அட்டவணை-1ன் படி அபராதம் விதிக்கப்படும்.
- (4) ஒவ்வொரு வார்டிலும் அமலாக்கப் படையினர் செயல்பாடு: திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2018 ல் விவரிக்கப்பட்ட தொல்லை கண்டுபிடிப்பாளர்கள் நெகிழி கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019 ன்படி அமலாக்கபட வேண்டும்.

15. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கழிவுகள்:

1. அரசாணை எண் 84, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை (EC.2), நாள் 25.06.2018, ன் படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கழிவுகள் தடை செய்ய ஜனவரி 1, 2019 முதல்

அமல்படுத்த சட்டத்தின் அதிகார வரம்பில் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ளது.

அ.எந்தவொரு தொழிற்சாலையோ, நபரோ வரையரையில் விவரிக்கப்பட்டுள்ளபடி "ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகழிவுகளை" தயாரிக்கவோ, சேமிக்கவோ, வழங்கவோ, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விற்பனை அல்லது விநியோகம் செய்யக்கூடாது.

ஆ.கடை உரிமையாளர், விற்பனையாளர், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் அல்லது விற்பனையாளர்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளை பயன்படுத்தக் கூடாது.

பின்வரும் நோக்கங்களுக்காக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கழிவுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது :-

அ. சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) மற்றும் ஏற்றுமதி அலகுகள் (EOU) உள்ள இடங்களில் ஏற்றுமதி செய்வதற்காக ஆணை பெற்றிருந்து அதன்படி நெகிழி கைப்பை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆ.முத்திரை பதித்து பொருட்களை சிப்பமாக உள்ளூர்க்குள் மற்றும் ஒருங்கிணைந்து கட்டுவதற்கான நெகிழி பையை தயார் செய்வதற்கும்/உற்பத்தி செய்வதற்கும்.

இ. வணத்துறை மற்றும் தோட்டக் கலை துறைகளில் அரசு துறைகளின் உத்தரவின்படி உபயோகிக்கப்படும் நெகிழி பைகள் மற்றும் தாள்கள். ஈ.பால் மற்றும் பால் பொருட்கள் (பால் சம்பந்தப்பட்ட பொருட்கள்), எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை பொதி செய்ய பயன்படும் நெகிழி பொருட்கள்.

(2) ஒரு முறை பயன்படுத்தி மற்றும் தூக்கி எறியும் நெகிழிகளை தடை செய்வதற்கான அமலாக்க வழிமுறை பின்வருமாறு :-

அ) அவ்வப்போது மேற்கொள்ளும் மற்றும் எதிர்பாராமல் திடீரென மேற்கொள்ளும் ஆய்வுகள்:

அரசாணை எண்.84 அமல்படுத்திய நாளிலிருந்து எந்த நேரத்திலும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து

இத்தடைகளை மீறுபவர்கள் மீது நெகிழி மேலாண்மை துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ள அட்டவணை -/ன் படி அபராதம் விதிக்கப்படும்.

ஆ) ஆய்வு செய்யும் அதிகாரம்:

சுகாதார ஆய்வாளர் “ஆய்வு அதிகாரம்” பெற்றவராவார். அபராதம் வசூலிக்கும் அதிகாரியான, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர் இவ்வரசாணை மீறியவர்களுக்கான அபராதம் வசூலிக்க அங்கீகரிக்கப்படுகிறார், மேலும் இத்தடையினை மீறினால் நெகிழி மேலாண்மை துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ள அட்டவணை -//ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி அபராதம் விதிக்கப்படும். அபராதம் வசூலிக்கும் அதிகாரி வணிக வளாகங்களின் பெயர், குற்றஎண், அபராதத்தொகை, கூட்டுஸ்தாபன சென்னை மாநகராட்சி வர்த்தக உரிம எண் மற்றும் தெரு விற்பனையாளர்கள், தெரு விற்பனை அடையாள அட்டை எண் ஆகியவற்றை குறிப்பிடும் பதிவேட்டை பராமரித்தல் வேண்டும். மேலும் அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பெற்ற அதிகாரி நெகிழி மேலாண்மை துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ள அட்டவணை// -ன் படி பெருநகரசென்னைமாநகராட்சி கருவூலத்தில் (1 வது / 2 வது / 3 வது நிகழ்வுகள் மூலம்) அபராதம் விதிக்கப்பட்ட தொகையினை 24 மணி நேரத்திற்குள்/அடுத்த வேலை நாளுக்குள் செலுத்த வேண்டும்.

இ) கண்காணிப்பதற்கான மண்டல நிலை குழு:

மண்டல நிலை குழுவில் மண்டல அலுவலர் (தலைவர்), செயற் பொறியாளர், மண்டல சுகாதார அதிகாரி மற்றும் உதவி வருவாய் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவார். இந்த குழு அவ்வப்போது செயல்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணிக்கும்.

ஈ) மேல்முறையீட்டு அதிகாரங்கள்.: மண்டல அலுவலர் மேல்முறையீட்டு அதிகாரியாக செயல்படுவார். அபராதம் வசூலிக்கும் அதிகாரிகளின் மேல் பொது மக்கள் ஏதேனும் குறை கண்டறிந்தால் மேல்முறையீடு செய்யலாம், மேல்முறையீட்டின் மீது 15 நாட்களுக்குள் மண்டல அலுவலர் விசாரணை செய்து ஆணை பிறப்பிக்கலாம். மேல்முறையீடு செய்பவர் அபராதம் வசூலித்தலில் குறை கண்டறிந்து அத்தாட்சிகளை சமர்ப்பித்தால் அதனை நிவர்த்தி செய்து, தவறாக அல்லது வசூலித்த தொகை அதிகமாக இருந்தால் திரும்ப பெறலாம்.

உ) திருத்த அதிகாரம் : வட்டார துணை ஆணையர்கள் திருத்த அதிகாரம் பெற்றவர்கள் ஆவார்கள். மேல்முறையீடு கோருபவர்கள் மண்டல அலுவலர் விசாரணையில் திருப்தி அடையாமலிருந்தால் திருத்த அதிகாரம் கொண்ட வட்டார துணை ஆணையர்களிடம் (வடக்கு, மத்திய மற்றும் தெற்கு) மேல்முறையீடு அதிகாரியிடம் பெற்ற ஆணையை 15

நாட்களுக்குள் திருத்த அதிகாரபிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொண்டு விசாரணைக்கு செல்லலாம் அதன் பிறகு திருத்த அதிகாரம் கொண்ட வட்டார துணை ஆணையர்கள் விசாரணை நடத்தி இறுதி ஆணையை பிறப்பிப்பார். தவறாக அபராதம் வசூலிக்கப்பட்டது கண்டறிந்தால் அத்தொகை திரும்ப அளிக்கப்படும்.

ஊ) அபராதங்கள் : இத்துணை விதிகளை மீறுபவர்கள் அட்டவணை-11ன் படி சென்னை நகர மாநகராட்சி சட்டம், 1919ன் படி அபராதம் விதிக்கப்படும்.

எ) அபராதம் வசூலித்தல்: அபராதத் தொகையை பெருநகர சென்னை மாநகராட்சி கருவுலத்தில் செலுத்தப்பட வேண்டும். இதற்காக ஒரு தனி பட்ஜெட் குறியீடு நிறுவ வேண்டும்.

16.ஆண்டு அறிக்கை:

(1) ஒவ்வொரு நபரும் நெகிழி கழிவு மறுசுழற்சிக்கும் அல்லது செயல் முறைப்படுத்தவும் பின்வரும் வழிகளை பின்பற்ற வேண்டும்

(அ) பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறையின் படிவம் -1 ஐ பதிவு செய்ய வேண்டும்

➤ கழிவு முறைப்படுத்துவர்கள் - ரூ. 300/-

➤ மறுசுழற்சி/செயல்முறையாளர்கள்/வியாபாரிகள் - ரூ. 500/-

ஆ) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பின் படி படிவம் IV ஐ பூர்த்தி செய்து ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஆண்டு அறிக்கையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்

(2) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பின் படி அதன் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கு படிவம் V ஐ பூர்த்தி செய்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 30ம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஆண்டு அறிக்கையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியப்படுத்தி சமர்ப்பிக்கப்படவேண்டும்

17.நீதி மன்றங்களின் அதிகார வரம்பு:

துணைச் விதிகளுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு, சென்னை நீதிமன்ற அதிகார வரம்பிற்கு சென்னை மட்டுமே.

ஆணையர்

பெருநகர சென்னை மாநகராட்சி

அட்டவணை - I
அபராத அட்டவணை

வ.எண்	துணை விதிகளின் விவரங்கள்	சட்ட விதிகளை மீறினால் பொருந்தக் கூடிய அபராதத் தொகை
1.	<p>சில்லறை விற்பனையாளர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நுகர்வோர்க்கு மக்கககூடிய நெகிழி கைப்பை பொருட்களை விற்பனை செய்தல், வழங்குதல் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ல் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் படி குறிக்கப்படாத மற்றும் பெயரிடப்படாத பன்னடுக்கு சிப்பங்கள்.</p> <p>அதயாரிப்பு நிறுவனத்தின் பெயர், பதிவு எண் மற்றும் பன்னடுக்கு சிப்பம் எனில் அதன் கனம், "மறுசுழற்சி செய்யகூடியது" அல்லது "எருவாக்ககூடியது" என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயமாகவும் மற்ற மொழிகளில் விருப்பமாகவும் சிப்பங்களின் மேல் அச்சிடப்படாமல் இருந்தால்.</p> <p>ஆதயாரிப்பு நிறுவனத்தின் பெயர், சான்றிதழ் எண் (துணை விதி 4எ), அச்சிடப்படாத மத்திய/மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ISO குறியிட்டின் படி எருவாக்ககூடிய நெகிழியில் தாயரிக்கப்பட்ட மற்றும் "எருவாக்ககூடியது" என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயமாகவும் மற்ற மொழிகளில் விருப்பமாகவும் சிப்பங்களின் மேல் அச்சிடப்படாமல் இருந்தால்.</p>	<p>ரூ.1000/-</p> <p>ரூ.1000/-</p>
2.	<p>பொது இடங்கள்/தனியார் இடங்கள்/காலி மனைகள் ஆகியவற்றில் திறந்தவெளியில் எரிக்கப்படும் நெகிழி கழிவுகள்.</p> <p>அதனிநபர் அவருடைய வசிப்பிடத்திற்குள்</p> <p>ஆதனிநபர் பொது இடங்களில்</p> <p>இகல்வி மற்றும் பிற நிறுவனங்கள்</p>	<p>ரூ.1000/-</p> <p>ரூ.2000/-</p> <p>ரூ.10,000/-</p>
3.	<p>திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2018யின் கீழ்</p> <p>அ.நெகிழி கழிவுகளை பொது இடத்தில் போடுவது</p> <p>ஆ.தனிநபர் இல்லங்களில் நெகிழி கழிவுகளை தனியாக பிரித்து அளிக்காமல் இருந்தால்.</p> <p>இ.அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குழு குடியிருப்புகளில் நெகிழி கழிவுகளை தனியாக பிரித்து அளிக்காமல் இருந்தால்.</p> <p>ஈ.பெருமளவு குப்பை உருவாக்குபவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உருவாகும் நெகிழி கழிவுகளை தனியாக பிரித்து அளிக்காமல் இருந்தால்.</p>	<p>ரூ.500/-</p> <p>ரூ.100/-</p> <p>ரூ.1000/-</p> <p>ரூ.5000/-</p>
4.	<p>பெருமளவு குப்பை உருவாக்குபவர்களால் உருவாகும் மறுசுழற்சி செய்யமுடியாத PET குப்பிகள்</p>	

வ.எண்	துணை விதிகளின் விவரங்கள்	சட்ட விதிகளை மீறினால் பொருந்தக் கூடிய அபராதத் தொகை
	அ. குடியிருப்புகள்	ரூ.5000/-
	ஆ.வியாபார நிறுவனங்கள்	ரூ.15,000/-
	இ.கல்வி நிறுவனங்கள்	ரூ.10,000/-
5.	பெருநகர சென்னை மாநகராட்சியில் படிவம்-1 யின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பம் அளிக்காமல் இருத்தல்.	ரூ.5000/-
6.	பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் வருடாந்திர அறிக்கையினை சமர்ப்பிக்காமல் இருத்தல்.	ரூ.5000/-

மண்டல அலுவலர் (தி.க.மே)

மேற்பார்வை பொறியாளர் (தி.க.மே)

வருவாய்துறை அலுவலர்

தலைமை பொறியாளர் (கட்டடம்)

துணை ஆணையர் (சுகாதாரம்)

ஆணையர்

அட்டவணை - II

அபராத அட்டவணை

திருத்தம் செய்யப்பட்ட சென்னை நகர நகராட்சி சட்டம் 1919 பிரிவு 351யின் கீழ்

வ. எண்	விதிமீறல்	விதிமீறலுக்கான அபராத தொகை			
		முதல் முறை	இரண்டாம் முறை	மூன்றாம் முறை	நான்காம் முறை
1.	ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழியினை சேமித்தல், வாங்குதல், எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல்	ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்	ரூபாய் ஐம்பாதாயிரம்	ரூபாய் ஒரு இலட்சம்	
2\$.	ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழியினை உபயோகிக்கும் மால்கள், துணி கடைகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் (பெரு நிறுவனங்கள்)	ரூபாய் பத்தாயிரம்	ரூபாய் பதினைந்தாயிரம்	ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்	நிறுவனத்தின் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும்
3#.	ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழியினை உபயோகிக்கும் மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் (மத்திய அளவிலான நிறுவனங்கள்)	ரூபாய் ஆயிரம்	ரூபாய் இரண்டாயிரம்	ரூபாய் ஐந்தாயிரம்	
4@.	ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழியினை உபயோகிக்கும் சிறு வணிக கடைகள் மற்றும் வியாபாரிகள்	ரூபாய் நூறு	ரூபாய் இருநூறு	ரூபாய் ஐநூறு	
					தெரு வியாபாரிகள் சட்டத்தின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

விளக்கம்:

\$	1000 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட வியாபார நிறுவனங்கள். மால்கள், துணி கடைகள், சிறப்பு அங்காடிகள், திரையரங்குகள், கல்யாண மண்டபங்கள், குளிர் சாதன வசதி செய்யப்பட்ட உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் இந்த வகைப்பாட்டில் அடங்கும்.
#	101 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட வியாபார நிறுவனங்கள்.
@	101 சதுர அடிக்குள் பரப்பளவு கொண்ட சிறு வணிக கடைகள் மற்றும் சிறு வியாபாரிகள்.

மண்டல அலுவலர் (தி.க.மே)

மேற்பார்வை பொறியாளர் (தி.க.மே)

வருவாய்துறை அலுவலர்

தலைமை பொறியாளர் (கட்டடம்)

துணை ஆணையர் (சுகாதாரம்)

ஆணையர்

அட்டவணை - III

துணை விதி 9 ன் கீழ்

1. IS / ISO 14851 : 1999 தரம் - நெகிழி பொருட்கள் காற்றோட்டமாக பிராணவாயு இருக்கும் நிலையில் இறுதியாக மக்கும் தன்மையினை , அது *aqueous mediam-Method* மூலம் மக்குவதற்கு தேவைப்படும் பிராணவாயுவின் அளவினை முடிய கருவியின் மூலம் அளந்து அதனப்படிடையில் தீர்மானிக்க வேண்டும்.
2. IS / ISO 14852 : 1999 தரம் - நெகிழி பொருட்கள் காற்றோட்டமாக பிராணவாயு இருக்கும் நிலையில் இறுதியாக மக்கும் தன்மையினை *aqueous mediam-Method* மூலம் கரியமில வாயுவின் அளவினை மதிப்பீடு செய்வதன் மூலம் தீர்மானிக்க வேண்டும்.
3. IS / ISO 14853 : 2005 தரம் - நெகிழி பொருட்கள் காற்றில்லா முடிய நிலையில் இறுதியாக செரிமானமாகும் தன்மையினை *aqueous mediam-Method* மூலம் உற்பத்தியாகும் வாயுவின் அளவினை அளவிடுவதன் மூலம் தீர்மானிக்க வேண்டும்.
4. IS / ISO 14855-1 : 2005 தரம் - நெகிழி பொருட்கள் காற்றோட்டமான நிலையில் இறுதியாக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மக்கி உரமாவதை அந்த உரமாகும் செயல்முறையில் உருவாகும் கரியமிலவாயுவன் அளவினை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்க வேண்டும் (பகுதி - I ஐ பொதுவான முறை).
5. IS / ISO 14855-2 : 2007 தரம் - நெகிழி பொருட்கள் காற்றோட்டமான நிலையில் இறுதியாக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மக்கி தன்மையினை உரமாகும் தன்மையினை அந்த உரமாகும் செயல்முறையில் உருவாகும் கரியமிலவாயுவின் அளவினை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்க வேண்டும் (பகுதி-II கரியமிலவாயுவன் கனபரிமானத்தை பகுப்பாய்வு கூடத்தில் பரிசோதனை செய்யும் முறை தீர்மானிக்க வேண்டும்).
6. IS / ISO 15985 : 2004 நெகிழியின் தரம் - நெகிழி பொருட்கள் காற்றில்லா முடிய நிலையில் இறுதியாக மக்கும் தன்மையினை மற்றும் அது தனியே பிரியும் தன்மையினை திடமான பொருட்கள் காற்றில்லா நிலையில் செரிமானம் ஆகும் அளவினையும் அதிலிருந்து வெளியேறும் எரிவாயுவினை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்க வேண்டும்.

7. IS/ISO 16929:2002 நெகிழியின் தரம் - நெகிழி பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட முறையில் உரமாக மாற்றப்படும் செயல்முறை திட்டங்களில் (Pilot Projects) நெகிழி பொருட்கள் பியும் அளவினை தீர்மானித்தல்.
8. IS / ISO 17556 : 2003 நெகிழியின் தரம் - நெகிழி பொருட்கள் காற்றோட்டமான முறையில் மண்ணில் மக்கி உரமாகும் தன்மையினை அதற்கு தேவையான பிராணவாயுவின் அளவினை பிராணவாயுவினை அளக்கும் கருவியின் முலம் (Respirometer) அளந்து அதன் அடிப்படையில் அல்லது வெளியேரும் கரியமிலவாயுவின் அளவினை அளந்து அதன் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்,
9. IS/ISO 20200:2004 நெகிழியின் தரம் - நெகிழி கழிவுகள் தூண்டப்பட்ட (Stimulated) உரமாகும் நிலையில் பிரியும் நிலையினை பகுப்பாய்வு கூட அளவீடு முறைகளில் முலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

மண்டல அலுவலர் (தி.க.மே)

மேற்பார்வை பொறியாளர் (தி.க.மே)

வருவாய்துறை அலுவலர்

தலைமை பொறியாளர் (கட்டடம்)

துணை ஆணையர் (சுகாதாரம்)

ஆணையர்

பதிவு விண்ணப்ப படிவம் -/

பெருநகர சென்னை மாநகராட்சியில் நெகிழி கழிவுகளை கையாள்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும்

நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம்

இந்த படிவம் பொது சுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

ஒருமுறை செலுத்தக்கூடிய பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

1.	நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி				
2	தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பதவி, தொலைபேசி எண்/ தொலை நகல் /மின்னஞ்சல் முகவரி				
3	நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்				
4.	தொழிலாளர்களின் எண்ணிக்கை (ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட)				
5	கழிவு மேலாண்மை	எண்	வகை	பிரிவு	அளவு
அ	நெகிழி கழிவுகள் கையாளும் பொழுது பெறப்படும் கழிவு	1			
		2			
ஆ	கழிவு பெறப்படுதல் மற்றும் அனுப்பப்படுதல் (விபரம் இணைக்கப்பட வேண்டும்)				
இ	கழிவுகள் அகற்றும் விபரங்கள்	எண்	வகை	பிரிவு	அளவு
		1			
ஈ	கழிவுகள் அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தான விபரம். மேற்கண்ட வழிமுறை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் / மாசுக்கட்டுப்பாடு குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?				
உ	கழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட அறிக்கை இணைக்கப்பட வேண்டும் (தேவைப்படின் <i>Leachat Test</i> உடன்)				
6	தொழில்முறை மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகள்	மேற்கொள்ளப்பட்டிருக்கும் வழிமுறைகள் குறித்த விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்			
7	மாசு கட்டுப்பாட்டு அளவுகள் நிறுவனம் தேவையான மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் இயந்திரங்களுடன் உரிய தரத்துடன் உள்ளதா?	ஆம் எனில் விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்			

	நிறுவனம் உரிய விதி முறைகளுக்கு உட்பட்டுள்ளதா?	ஆம்/இல்லை
	நிறுவனம் கையாளும் பொருட்களால் சுற்றுச் சூழலுக்கு தற்பொழுதோ அல்லது எதிர்காலத்தில் உடனடியாக மற்றும் தாமதமாக பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதா	ஆம்/இல்லை
	நிறுவனம் கையாளும் பொருட்களிலிருந்து பெறப்படும் மற்றொரு பொருளினால் சுற்றுச் சூழலுக்கு தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் உடனடியாக மற்றும் தாமதமாக பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதா (எ.கா Leachate)	
8	தீ விபத்து மற்றும் பிற பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்	
<p>தேதி:</p> <p style="text-align: right;">கையொப்பம் (பெயர் மற்றும் பதவியுடன்)</p> <p>இடம்:</p>		

படிவம் -IV

(விதி 17(1)யை காண்க)

நெகிழி கழிவுகளை கையாளும் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆண்டு அறிக்கை படிவம்

அறிக்கையின் காலம்:

1	நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி	
2	நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரியின் பெயர் , தொலைபேசி எண்/ தொலை நகல்/கைபேசி எண் /மின்னஞ்சல் முகவரி	
3	திறன்-	
4	நெகிழி கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான தொழில்நுட்பம்	
5	குறிப்பிட்ட வருடத்தில் பெறப்பட்ட நெகிழி கழிவுகள் மற்றும் பெறப்பட்ட முறை	
6	நெகிழி கழிவு கையாளப்பட்ட அளவு (டன்னில்) -மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி கழிவு (டன்னில்) -நெகிழி கழிவு கையாளப்பட்ட அளவு (டன்னில்) -பயன்படுத்தப்பட்டது (டன்னில்)	
7	நெகிழி கழிவு கையாளப்பட்ட பின்னர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு அனுப்பப்பட்ட எஞ்சிய கழிவுகளின் அளவு	
8	நெகிழி கழிவு கையாளப்பட்ட பின்னர் எஞ்சிய கழிவுகள் குப்பை கொட்டும் வளாகத்திற்கு அனுப்பப்பட்ட விவரங்கள் -முகவரி மற்றும் தொலைபேசி எண்	
9	சுற்றுதழல் நிலை பராமரிப்பு குறித்தான விபரம் இருப்பின் இணைக்கவும்	

தேதி :

நிறுவனத்தின் கையொப்பம்

இடம் :

படிவம் - V

(விதி 17(2) காண்க)

நெகிழி கழிவு மேலாண்மை சம்பந்தமாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம்

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆண்டு அறிக்கை படிவம்

அறிக்கையின் காலம்

1	மாநகராட்சி (அ)நகரம் மற்றும் மாநிலத்தின் பெயர்	
2	மக்கள் தொகை	
3	பரப்பளவு (ச.கி. மீ.ல்)	
4	உள்ளாட்சி அமைப்பின் பெயர் தொலைபேசி எண் தொலை நகல் எண் மின்னஞ்சல் முகவரி	
5	உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை	
6	உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை	
7	இருப்பிடத்திற்கு சென்று நெகிழி கழிவுகள் சேகரிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை	
8	அதிகார வாரம்பிற்கு உட்பட்ட பகுதிகளை வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை <ul style="list-style-type: none"> • வணிக நிறுவனங்கள் • கல்வி நிறுவனங்கள் 	
9	இருப்பிடத்திற்கு சென்று நெகிழி கழிவுகள் சேகரிக்கப்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் <ul style="list-style-type: none"> • வணிக நிறுவனங்கள் • கல்வி நிறுவனங்கள் 	
10	இருப்பிடத்திற்கு சென்று நெகிழி கழிவுகள் கையாளும் நிறுவனம் மற்றும் கையாளும் வழிமுறை சம்பந்தமான விளக்கவுரை	
11	அதிகார வாரம்பிற்கு உட்பட்ட பகுதிகளை நெகிழி கழிவுகளை கையாளுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்த விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்	
12	நெகிழி கழிவுகளை கையாளுவதற்காக கட்டமைப்புகள் ஏதும் தேவையடின அதற்கான விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்.	

13	அதிகார வாரம்பிற்கு உட்பட்ட பகுதிகளை குறிப்பிட்ட ஆண்டில் நெகிழி கழிவுகள் உருவாகிய அளவு (டன்னில்)	
14	அதிகார வாரம்பிற்கு உட்பட்ட பகுதிகளை குறிப்பிட்ட ஆண்டில் நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்ட அளவு (டன்னில்)	
15	குறிப்பிட்ட ஆண்டில் நெகிழி கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்ட அளவு (டன்னில்)	
16	குறிப்பிட்ட ஆண்டில் நெகிழி கழிவுகள் பயன்பாடு செய்யப்பட்ட அளவு (டன்னில்)	
17	குறிப்பிட்ட ஆண்டில் நெகிழி கழிவுகள் கையாளப்பட்டு பெறப்பட்ட அல்லது நிரகரிக்கப்பட்ட எஞ்சிய கழிவுகள் குப்பை கொட்டும் வளாகத்துக்கு அனுப்பப்பட்ட அளவு (டன்னில்)	
18	ஒவ்வொரு கட்டமைப்பில் நெகிழி கழிவுகள் கையாளாதல் மற்றும் வெளியேற்றுவதற்கான விவரங்கள் கட்டமைப்பு - / நிறுவனத்தின் பெயர் முகவரி (தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்) திறன் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் பதிவு எண் பதிவு எண் செல்லுபடியாகும் நாள்	